



Department of Education, Sabaragamuwa Province	Provincial Department Of Education – Sabaragamuwa	WEEKLY SCHOOL
Subject : Mathematics		Week : 1 st of 3 rd Term
Grade 7		Prepared by- R. Lalith, R/Bal/Pinnawala Tamil Vidyalaya

- கணிதம் அலகு 21 கீழ் பாட புத்தகத்தில் பக்கம் 92 கீழ் தரப்பட்டுள்ள பயிற்சி1, 2 மற்றும் 3 உம் பக்க இலக்கம் 94 கீழ் பயிற்சி இலக்கம் 1 , 2 உம் நன்றாக கற்றுக்கொண்டு கீழுள்ள பிரசினங்களைத் தீர்க்க.
01. கீழே தரப்பட்டுள்ள ஒவ்வொரு விகிதத்திற்கும் சமவலு விகிதம் ஒன்று வீதம் எழுதுக.
 i 3:2 ii 4:3 iii 5:2 iv 7:4 v 11:3
02. சமவலு விகிதங்களின் இடைவெளியை பூரணப்படுத்துக.
 i $3:5 = 12:\dots$ ii $4:7 = \dots:21$ iii $5:\dots = 20:12$ iv $\dots:4 = 54:24$
03. கீழே தரப்பட்டுள்ள விகிதங்களை எனிய விகிதங்களாக எழுதுக.
 i 20:12 ii 15:12 iii 12:24:30 iv 18:36:45
04. பின்வரும் கூற்றுக்களில் காணப்படும் கணியங்களை விகிதமாக எழுதி எனிய வடிவில் காட்டுக.
 i வகுப்பொன்றில் பெண் பிள்ளைகள் 24 உம், ஆண் பிள்ளைகள் 30 உம் ஆகும்.
 ii வாகன தரிப்பிடம் ஒன்றில் மோட்டார் சைக்கில் 18 உம், மோட்டார் கார் 15 உம் உள்ளன.
 iii புத்தகமொன்றின் விலை ரூ. 35 உம், பேண ஒன்றின் விலை ரூ. 14 உம் ஆகும்.
 iv நீர் ஒரு லீற்றுர் உம் பழச்சாறு 200 மில்லி லீற்றுர் உம் கலந்து பானம் ஒன்று தயாரிக்கப்பட்டது.
 v உயர் தர விஞ்ஞாப் பிரிவில் 24 மாணவர்களும், வணிகப் பிரிவில் 36 மாணவர்களும், கலைப் பிரிவில் 20 மாணவர்களும் உள்ளனர்.
 vi மேற் சட்டை ஒன்றின் விலை ரூ. 800 உம், காற்சட்டை ஒன்றின் விலை ரூ. 1200 உம், சட்டை ஒன்றின் விலை ரூ. 800 உம் ஆகும்.
 vii மாவு 1 kg யும் சீனி 500 g யும் எல்லு 500 g யும் கலந்து எல்லுருண்டை செய்யப்பட்டது.
05. சமிந்த மற்றும் சரந்த இருவருகளுக்கிடையே ரூபா 4000 பணம் 5:3 எனும் விகிதத்தில் பகிரந்தளிக்கப்பட்டது. ஒவ்வொருவருக்கும் கிடைத்த பணத்தை தனி தனியே காண்க.
06. தரம் 7 இல் ஆண் மற்றும் பெண் பிள்ளைகளுக்கிடையிலான விகிதம் 3:4 ஆகும். அவ் வகுப்பிலுள்ள மாணவர்களின் மொத்த எண்ணிக்கை 42 எனின், அவ்குப்பிலுள்ள ஆண் மற்றும் பெண் பிள்ளைகளின் எண்ணிக்கையை தனி தனியே காண்க.
07. முக்கோணி ஒன்றின் பக்கங்களுக்கிடையிலான விகிதம் 3:5:7 ஆகும். அதன் சுற்றளவு 60 cm எனின் மிக சிறிய பக்கத்தின் நீளத்தைக் காண்க.
08. காரியாலயம் ஒன்றில் எழுதுனர்கள், தொழிலாளர்கள் மற்றும் முகாமையாளர்கள் மட்டும் உள்ளனர். அவர்களுக்கிடையிலான விகிதம் 4:9:2 ஆகும். முழு சேவையாளர்களின் எண்ணிக்கை 105 எனின் தொழிலாளர்களின் எண்ணிக்கையைக் காண்க.
09. குடும்பம் ஒன்றில் மகளின், மகனின் மற்றும் அம்மாவின் வயதுகளுக்கிடையிலான விகிதம் 2:3:8 ஆகும். மூவரினதும் வயதுகளின் கூட்டுத்தொகை 52 ஆகும். மூவரினதும் வயதை தனி தனியே காண்க.
10. குறித்த ஆண்டில் பாடசாலை ஒன்றில் புலமைபரிசில், சாதாரண தரம் மற்றும் உயர் தர பரீட்சைகளுக்கு தோற்றிய மாணவர்களுக்கிடையிலான விகிதம் 8:7:5 ஆகும். அவ் ஆண்டில் அப் பரீட்சைகளுக்கு தோற்றிய மாணவர்களின் எண்ணிக்கை 100 எனின் சாதாரண பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களின் எண்ணிக்கையைக் காண்க.